

பாடமும் பயிற்சியும் - நான்கு

## Temporal sentences in Tamil

(காலத்தைக் குறிக்கும் வாக்கியங்கள்)

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கிய அமைப்புகளைப் படித்து இவற்றில் காலங்களைக் குறிக்கும் வினை அமைப்புகளைப் புரிந்துகொண்டு கடைசியில் கொடுத்துள்ள கடிதத்தைத் தமிழில் எழுதவும்

### A. Duration in a generic span of time

Period of time taken to perform an action is represented without any specific suffix, but the temporal nouns normally occur with a numeral adjective.

1. நான் ஒரு வருடம் தமிழ் படித்தேன்.  
ஒரு நாள் முழுவதும் (பூரா) மழை பெய்தது.
2. இந்தியாவுக்குப் போக இரண்டு நாட்கள் (days) ஆகும்.

### B. Duration of an event with relevance to present time.

1. நான் இரண்டு வருடமாகத் தமிழ் படித்துக்கொண்டிருக்கிறேன்.
2. ஒரு வாரமாக மழை பெய்துகொண்டேயிருக்கிறது.
3. இரண்டு நாட்களாக நான் படிக்கவில்லை.

### C. Limitative

a) Time within which particular action is performed: Use the suffix குள் or இல் with temporal nouns.

1. நான் ஒரு வருடத்துக்குள்/வருடத்தில் தமிழ் நன்றாகப் படித்துவிடுவேன்.
2. இன்னும் ஒரு வாரத்துக்குள் / வாரத்தில் என்னுடைய வேலைகள் எல்லாம் முடிந்துவிடும்.
3. நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் / நேரத்தில் வந்துவிடுவேன்.

b) An action being performed soon after a specific time (இல்):

4. நான் ஒரு வாரத்தில் திரும்பி வந்துவிடுவேன்.
5. நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் சாப்பிடப்போகிறேன்.

## D. Referring to a specific time of an event

(Specific time at which particular action is carried out.)

1. எங்களுடைய வகுப்பு பத்து மணிக்கு முடியும்.
2. நான் அடுத்த மாதம் வந்துவிடுவேன் (no numeral adjective)
3. ரயில் காலையில் வரும்.

## E. Use of Locative post positions முன்னால், பிறகு etc., to refer to relative time.

1. ஒரு மாதத்துக்கு முன்னால் நான் கலிபோர்னியாவுக்குப் போனேன்.
2. இரண்டு நாட்களுக்குப் (days) பிறகு வருகிறேன்.
3. பத்து மணிக்கு மேல் படிக்காதீர்கள்.

## F. Source and goal

(Starting point and end point of an action)

1. காலையிலிருந்து சாயந்திரம் வரை (வரைக்கும்) தூங்கினேன்.
2. ஐந்து மணியிலிருந்து எட்டு மணி வரை (வரைக்கும்) விளையாடினோம்.

## G. Distributive

(Any recurring action in a regular interval of time)

1. ஒரு மாதத்துக்கு ஒரு தடவைதான் சினிமா பார்க்கவேண்டும் என்று என்னுடைய அப்பா என்னிடம் சொல்லிவிட்டார்.
2. பத்து மணி நேரத்துக்கு முன்று தடவை இந்த மருந்தைச் சாப்பிடுங்கள்.

## H. Relative clause + locative post positions

Past AJP + **உடன்/உடனே** refers to the time after something has happened. The suffix ஏ after உடன் emphasizes the time, which may be paraphrased in English as: as soon as/immediately something has happened.

1. எனக்கு நல்ல பசி. நான் வீட்டுக்கு போன உடனே/உடன் சாப்பிட வேண்டும்.
2. நீங்கள் படித்தவுடன் என்ன செய்யப் போகிறீர்கள்?

AJP + **போது/போழுது** refers to the time when something is happening.

1. கார் ஓட்டுகிற(ஓட்டும்) போது நீங்கள் பாட்டு கேட்பீர்களா?

2. நேற்று நான் உங்கள் வீட்டுக்கு வந்த பொழுது நீங்கள் வீட்டில் இல்லை.

AJP + முன்னால் and பிறகு indicates the time before and after some action is performed. முன்னால் is only used with future AJP and பிறகு is used only with past AJP form of a verb. In spoken Tamil முன்னால் is used only with a verbal noun.

1. எல்லோரும் வரும் முன்னால் ("வறதுக்கு முன்னாலே") நீங்கள் இங்கே வந்துவிடவேண்டும்.

2. நான் வந்த பிறகு ("வந்ததற்கு பெறகு/அப்புரம் - optionally used) நாம் எல்லோரும் கோயிலுக்குப் போவோம்.

### **Translate the following letter to Tamil.**

Dear uncle,

Well and wish to hear the same from you (நலம் நலமறிய ஆவல்). You haven't written a single letter to me for the past two months. You said that you would write to me every week. I think that I will be able to graduate in two years. I have been studying Tamil for the past one year. I study Tamil everyday for one hour from eight o'clock to ten o'clock in the morning. It took me one hour to write this letter. I think that I can write well next year. Please write to me soon after you receive this letter. I will write another letter to you as soon as I received your letter. Also, from now onwards please try to write a letter to me atleast once in two months.

Lovingly yours,